26th October 1957]

THH HON. SRI R. VENKATARAMAN : நமக்கு தேவையான இரும்பு, எ.ஃ.கு உருக்கு போன்றவைகள் கிடைப்பதற்கு வேண்டிய எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

SRI M. P. SUBRAMANIAM : கனம் அமைச்சர் அவர்கள் சொன்ன பதிலில் இதுவரை அரசாங்கத்திற்கு தெரிந்தவைகளைத்தான் இந்த அமெரிக்காவிலிருந்து வந்த ரிப்போர்ட்டும் தெரிவிக்கிறது. இதை தெரிந்துதான் அதற்கு தக்கபடி திட்டமும் போடப்பட்டிருக்கிறது. ஆனால் மீண்டும் அமெரிக்காவிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் ரிப்போர்ட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்லுவது உண்மையிலேயே இந்த திட்டங்களை அமுல் நடத்துவதற்கு காலதாமதப்படுத்துவதற்கான அறிகுறிகள் என்றே காணப்படுகிறது. ஆகவே இவ்விதமில்லாமல் மேற்கொண்டு உடனடியாக நடத்துவதற்கு தடை எதும் இருக்காதல்லவா ?

THE HON. SRI R. VENKATARAMAN : அறிவு எவ்வளவு தூரம் கூடுதலாக வளருகிறதோ அவ்வளவு தூரம் நாட்டுக்கு நல்லது. இதுவரை வந்த ரிப்போர்ட்டுகளின்படி பல திட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. மேல் கொண்டும் இன்னும் கூடுதலாக இதை எவ்விதமாக பயன்படுத்தலாம் என்று கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

Mobile Registration

* 5 *Q.*—SRI V. K. RAMASWAMY MUDALIYAR : Will the Hon. the Minister for Electricity be pleased to state—

(*a*) whether the Government have examined at any time the feasibility of introducing the system of Mobile Registration in each district; and

(*b*) if so, with what result?

THE HON. SRI V. RAMIAH : (*a*) No, Sir.

(*b*) Does not arise.

District Boards and Municipalities

* 6 *Q.*—SRI S. PAKKIRISAMI PILLAI : Will the Hon. the Minister for Local Administration be pleased to state whether there is any proposal to amend—

(i) the Madras District Boards Act, 1920;

(ii) the Madras District Municipalities Act, 1920; and

(iii) the Madras City Municipal Act, 1919?

THE HON. SRIMATHI LOURDAMMAL SIMON : Yes, Sir.

SRI S. PAKKIRISAMI PILLAI : மெட்ராஸ் ஸிட்டி முனிஸிபல் ஆக்ட் திருத்த வேண்டுமென்று கோரிய சென்னை கார்ப்பரேஷன் கௌன்ஸில் இங்கே அரசாங்கத்திற்கு பல வருஷங்களுக்கு முன்னாலேயே தீர்மானம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஆனால் அதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் மந்திரி சபையின் கவனத்தில் இருக்கிறது, அரசாங்கம் கவனித்துக்கொண்டிருக்கிறது என்றுதான் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேதிக்குள் இதை திருத்தி அமைக்கப்படும் என்று மந்திரி அவர்கள் கூறுவார்களா ?

THE HON. SRIMATHI LOURD AMMAL SIMON : இதை உடனடியாக எந்த தேதிக்குள் அமைக்கப்படும் என்று சொல்ல முடியாது. இதில் ஒரு அமெண்ட்மெண்ட் பில் இப்பாழுதே கொண்டுவரப்படுகிறது என்று சொல்லிக்கொள்கிறேன்.

[26th October 1957

SRIMATHI T. N. ANANDANAYAKI : இப்போது ஜில்லா போர்டுகளிலும் ஸிட்டி முனிஸிபாலிடிகளிலும் இருக்கக்கூடிய எல்லா அங்கத்தினர்களையும் கொண்ட ஒரு குழு அமைதது அந்த குழுவினோடு கலந்து ஆலோசித்து இந்த சட்டத்தை கொண்டுவந்து அதன் பிறகு முனிஸிபாலிடிகள், ஜில்லா போர்டுகள் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRIMATHI LOURD AMMAL SIMON : ஆலோசனையில் இருக்கிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : Hon. Members are aware that the subject is coming up for discussion shortly in the form of a White Paper. They will have an opportunity to discuss it and, therefore, there is no use of further discussion now.

SRI K. VINAYAKAM : Apart from what the Hon. Minister has stated, I want to know whether the Government have contemplated the amendment of the Madras District Boards Act by postponing election to District Boards by one year. Also what will be the new institutions that may be created in the political vacuum caused by such postponement?

MR. SPEAKER : Sri Pakkirisami Pillai's question relates to the City Municipal Act.

SRI K. VINAYAKAM : It includes District Boards also.

THE HON. SRI C. SUBRAMANIAM : I would ask the hon. Member to wait for a few days. The entire thing will be made available.

SRI S. B. ADITYAN : ஜில்லா போர்டுகளை சீர்திருத்துவது பற்றிய விவாதம் அடுத்த மாதம் 4, 5-வது தேதிகளில் வரவிருக்கிறது. தற்போதைய ஜில்லா போர்டுகள் இம்மாத முடிவுடன் காலாவதியாகின்றன. ஆகவே, நவம்பர் மாத முதல் தேதியிலிருந்து ஜில்லா போர்டுகளை நிர்வகிப்பதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது ?

THE HON. SRI C. SUBRAMANIAM : அதற்கு மசோதா வருகிறது.

Alagappa Chettiar Trust Board, Karaikudi

* 7 *Q.*—SRI V. K. RAMASWAMY MUDALIYAR : Will the Hon. the Chief Minister be pleased to state whether the Government are aware that the Finance Minister is a member of the Alagappa Chettiar's Trust Board, Karaikudi?

THE HON. SRI C. SUBRAMANIAM : The answer is in the affirmative.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : I want to know whether the Government are giving any grant to this institution.

THE HON. SRI C. SUBRAMANIAM : Yes, Sir.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : If so, will it be proper on the part of the Minister for Education to be on the Trust Board? Will it not give an impression to the public that this